

Totti Mathari Nattaman (Raman) Reddipalayampudur near Karur
29/10/65

He names the following subcastes of Chekkili: (plus Totti, his own)

- (Telugu) 1. పైరత్త క్కెలి — { Headman is Nattaman or (2 mi N of/ Karur)
Periyanattame. Lives in Ramasarapatti/
Kannada (Telugu) 2. ఎర్రత్త క్కెలి — { Headman lives in Nidingur (12 mi from
Karur near Paramutti) Name is
(Kannada) 3. ఎన్నత్త క్కెలి. "Molapalayam Karupan"
4. కన్నడత్త క్కెలి.
Telugu - 5. ఎర్రత్త క్కెలి
6. ఎన్నత్త క్కెలి.

Within the TOTTI Chekkili there are six kullams. The first three are annan/tambi and the second three are annan/tambi. These two groups are maman/machan to each other.

- A) 1. అన్న తంబి కులం.
2. ఎర్ర తంబి కులం.
3. ఎన్న తంబి కులం.
B) 4. మమ తంబి కులం.
5. మచ తంబి కులం.
6. కన్నడ తంబి కులం.

He also cleared up the matter of four other names of Mathari groups given by my informant from Veerasolapuram. He says

- a) Attana Mathari is a group he has never heard of
b) Kottai Mathari is only a place name not a sociological group
c) Panaattu Maathari is only the name for an important man in the caste
d) Vadahu Mathari is only another name for Totti Mathari.

(Informant)
He is the headman for all the six kullams of Totti Mathari named above. He will be called to settle any dispute between caste members and to rule on questions of outcasting. Apparently he is still very much a headman today.

There is a relationship between TOTTI Naikan and TOTTI Chekkili. The former's kula devam, Pattalamman at Kodangipatti S. of Kamur 2 miles on the Arayakuruchi line is a place of pilgrimage for the TOTTI Chekkili on the wedding day. This deity is also resorted to for questions of penance for mistakes or crimes committed. There is no question of a woman worshipping this god on or after her second marriage. Likewise anyone whose behavior is not clear from doubt or mistake is allowed near this god.

If a man asks for divorce he must pay Rs. 300 or thereabouts to the girl before her family will consent to the divorce. They will take more or less depending on a man's capacity to pay. If a girl asks to divorce a man he can not demand any money from her.

Each of the six kullams of TOTTI listed above has 3 gods. As examples:

1. the Kumbidi Kulam has Viiramaatti and Maturaviiran in the village of puliyampatti and Perumal at Aiyampalayam (6 miles on the Salem road)
2. the Vattiyam Kulam has Viramaatti and Maturaviiran at Paramatti Maraapalayam village and Perumal at Vaankappalayam. (Veelur via)

The TOTTI Mathari may also be called Goyan Maathari. They speak Telugu and the nadu they are historically associated with is Veenkala Nadu

930

~~சேவலிவா~~ சிந்தியார்க்கம்

1, சேவலிவா

புலாம்பாளையம் சைவம்
கன்னிலார், பெருமான்

2, பாடி வெட்டான்

சீமேஷார் சேவலிவா
(சீமேஷார்) பெருமான்.
கன்னிலார், ~~பெருமான்~~

3, இயிலா

4. தியம்பட்டி சேவலிவா
(வடக்கே)
சீமேஷார்
பெருமான் (கன்னியா)

4, வட்டிவா

வேலாம்பாளையம் மரபாளையம்
சீமேஷார் பெருமான்
(கன்னியா)

வடக்கே 19 சைவம்

5, சீமேஷார்

~~சேவலிவா~~ பரமத்திவா
நெடுமேட்டார். மதுரை சீமேஷார்
பெருமான்
சீமேஷார் (கன்னியா)

6, கன்னியா

~~வடக்கே~~
புலாம்பாளையம், வடக்கே 2 சைவம்
மதுரை சீமேஷார் சீமேஷார்
(கன்னியா)
பெருமான்.

சிந்தியார்க்கம் சைவத்திற்கும் மற்றும் சிந்தியார்க்கம் சைவம்
சைவத்திற்கும் சாந்திபூசணியை பெருமான் சிவாமி
சைவ சைவமாக சந்திக்க விரும்புகிறார்.

No joint temple for all six temples -

மேற்கு - ஏறாய்வல்
 கிழக்கு - ஏரூர்
 வடக்கு - காவிநி
 தெற்கு - சக்கம்பட்டி

Borders of:
 Ki Ranganada

For all the villages inside these
 borders Raman matari of Retti-palayampudur is
 'பெரிய தனக்காரன்' ரெட்டிபாளையம் டிதூர்
 the periyatanakaman.
 ராமன்மாரூர்.

For the same area there is another, higher
 level called Pakadai. The person who is
 பெரிய தனக்குற்து மேல் அகிலாதி "பகடை" என
 the present Pakadai is Varatan. He is from:
 பவர், பகடையாக கிருப்பவன், வரதன் என்பவன்

உளர். Koyampalli: Cellipalayam
 கோயம்பள்ளி செல்லிபாளையம்
 5 miles E. of kamm
 கடுக்கு கிழக்கு 5 மைல்.

The ~~second~~ Pakadai is called Malaiyan
 கிரண்டாவது பகடை "மலையான்"
 from:
 தேரத்தைய உளர்

மம்மாங்கலயம் - வடக்கு 5 மைல்

The third Pakadai is in:

முன்னாவது பகடை திண்டிசங்கிலி பாளையம்

ஏறாய்வல் பாமத்துப்பக்கம். 11- மைல்.

For the above borders there are 36 Periyatanakams
 மேற்கு ஏறாய்வல் ஏரூர் 36 பெரிய தனம்
 3 Pakadai and 1 Kolukkaran.
 3, பகடை 1 கோலுக்காரன்.

Cukkampatti's Maccā Nayakkans son, Ramacāmi
 சிக்காம்பட்டி மாச்சா நாயக்கர் மகன் ராமசாமி

93c

மாதாரிகள் திரட்டிச்சீர்.

பெண் பெயருக்கு வந்ததும் தாய் மாமனுக்கு
இதலில் சிள்விடு வார்கள். தாய் மாமன் வந்து
கூசு (கூடிசை) கட்டுவான். பிறகு, வீட்டின்
பெருந்தக்காரர் தாய் மாமனை கேட்பார்கள். "கூசை
"திரட்டிச்சீர் எப்போது செய்யலாம்? என்று
கேட்டு குறிப்பிட்ட நாளில் மாணக்கு வேண்டிய
சாமானங்கள் வாங்கி, அகாலது குருங்காய்,
பழம், மிட்டாய், சீஸ், ஜாக்ரெட் எடுத்து வந்து
தட்டங்களில் வைத்து, வாசலில் வைத்து -
பெயருக்கு வந்த பெண்ணுக்கு தண்ணி வாத்து
தாய் மாமன் பெண்ணுக்குடனில் வைத்து மாண
வரையை சீர்க்கு வந்து கிழக்கு முகமாக நிறுத்தி
நானியம் கொண்டு வந்து வாசலில் போட்டு ஆடு-
கிண்ணியில் பால் ஊத்தி. கீழ்க் தட்டால் பாஸுத்
பெருட்டு பெண்ணிற்கு தீட்டுக்கடிப்பார்கள். சிறை
சிவர்கள் (மாதாரி) பாஷையால் சேஷை கடிப்பது
என்று சொல்வார்கள்.

குறிப்பு.

1. ஸாதாரிகளில் ஆடுவெண் புருஷன் திறந்து
விட்டால் அடுக வெண் திரண்டாவது புருஷன்
கல்யாணம் செய்து கொள்வான்.

ஆம்படி கல்யாணம் செய்யும் விபரம்.

2. வெண் திருக்கும் வீட்டில் வந்து ஆடுவெண்
வெண் தேட்டால். வெண் வீட்டார் நாட்டாண்மை
மற்றவர்களையும் தவிர்த்து. மாப்பிள்ளை வீட்டாரை
ஆடுக்கி எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்
டால் 100 ரூபாய் அரிசி ஆடு தேட்டை கொடுப்
பென் என்று சொல்வார்கள். சீரெயன்று சீமந்தி
த்து, வேஸ்டி சீலை எல்லாம் எடுத்து, வெண்
ணின் உறவினர்களை எல்லாம் அழைத்து
வெண் மாப்பிள்ளைக்கு தண்ணிவாத்து திருவரை
யும் கிழக்கு மேலாக நிறுத்து நாட்டாண்மைக்
காரன் வந்து திருவர்கையையும் பிடித்துக்
கொடுப்பார். அவ்வளவு தான் கல்யாணம்
செய்துள்ளது.

Kulam
Names

Place + kula Deyvam

1. ஜெவிலி குலம் - புளாம் பானாயம் கடுளிலிருந்து
5 மைல்.
குல எதய்வம். கள்ளிடார்
9 பெருமாள்.
2. பாகு கெட்டான் - எழுமலூர் வேலம்பானாயம்
குல எதய்வம் எழுமலூர்
பெருமாள்
கள்ளிடார்.
3. கும்மிடி - புளியம்படி சேலம் ஜில்லா
வீரமங்குடி 9 பெருமாள்
4. வட்டிகை குலம் - வேலூர், பரமங்குடி, மராயானாயம்
வீரமங்குடி 9 பெருமாள்
5. எள்ளேத்தவன் - பெருங்குடி பரமங்குடி பக்கம்
பெருமாள் 1 மதுரை வீரன்.
வீரமங்குடி (கள்ளியாடி)
6. காலி நா - பசுபதிபானாயம் கடுக்கு வடக்கே
2 மைல்
மதுரை வீரன் 9 பெருமாள்
வீரமங்குடி.

மேற்கண்ட சிறு குலத்திற்கும் மற்றும் கடுக்கக் -
கட்டிய எல்லாக் குலத்திற்கும் தாந்தினி மலை பெரு
மாள் சிவாமியை குல எதய்வமாக ஆஜித்து வடுகி
ருர்கள். For the above 6 and other
kulams the Tāntōni mala; is a common
kula deyvam.

இரட்டைத் தீர்.

வெண் வயதில் வந்ததும் தாய் மாமன்களின் சீர்தன்மை
 சிவன வந்ததும் சூகசகட்டுவான்
 பிழை ~~செய்த~~ வீட்டின் தொந்தர்த்தாரி மாயினை கேட
 டார்கள் கேட்டார்கள் இரட்டை எட்டையே வைத்துக்
 கொள்ளலாம் என்று சூழ்விட்ட நான் மனைக்கு
 வேண்டிய சாமான்கள் தேற்காய் படியும் விட்டாய்
 வளையு சூழ் ஆகக் கெட்டுத்தே வந்த
 திட்டங்களை வைத்து வாசலில் வைத்து வெண்
 ணைக்கு துண்ணி உலர் தாய் மாமன் வெண்ணை
 தொழில் வைத்து மனவதையை சூழ் வந்த
 திழக்குக் கொ மாக சூழ் துணியும் தொண்டு செய்த
 வாசலில் போட்டு சூடு திண்ணியில் உலர்
 கம்படிட்டால் பாவி செய்து வெண்ணிட்டு (கேசை)
 திட்டம் கவிப்பார்கள்.

பிழை சிவனோடும் சாஸ்திரவாதிகள்

Don't tie muktakkal
 Don't go to Ganga tank
 Main point is to purify from the pollution

- For second marriage - will look for an auspicious day - not a dark moon.
- For birth - the father must give gifts - not the woman

939